

மேல்நிலை முதலாம் ஆண்டு----- கணக்குப்பதிவியல்

அலகு 10 - தேய்மானக் கணக்கியல்

காலம் : 45 நிமிடம்

மதிப்பெண்கள் : 40

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

$$5 \times 1 = 5$$

3. நவீன பதிலி சொத்துகளின் வருகையால், சொத்துகளின் மதிப்பு குறைவது ----- எனப்படும்.
- அ) வழக்கொழிவு ஆ) காலபோக்கு இ) காலநிர்ணயம்
4. தேய்வு ஏற்படும்போது நிலைச்சொத்தின் மதிப்பு ----- குறைகிறது.
- அ) சதவிதப்படி ஆ) மடங்கின்படி இ) விகிதாச்சாரப்படி
5. தேய்மானம் நீக்கப்படும் போது, ----- குறைப்பதற்காக தேய்மானம் கணக்கிடப்பட்டு இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
- அ) நிலைச் சொத்தினை ஆ) வரிச் சுமை இ) இவை இரண்டும்
6. சொத்தின் வாழ்நாள் முழுவதும் தேய்மானத் தொகை ஒரேஅளவாக, சமமாக இருப்பதால், நேர்க்கோட்டு முறையினை ----- எனவும் அழைக்கப்படுகிறது.
- அ) ஆண்டுத் தொகை முறை ஆ) காப்பீட்டு முனைம் முறை
இ) நிலைத் தவணைமுறை
7. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்படவேண்டும்?
- அ) சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
ஆ) சொத்தினை வாங்குவதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்
இ) சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாள்முதல்

பகுதி --- II

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 6- க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

3 × 2 =

6. தேய்மானம் என்றால் என்ன?
7. சொத்தின் பயனளிப்பு காலம் என்றால் என்ன?
8. எஞ்சிய மதிப்பு என்றால் என்ன?
9. ஒரு நிறுவனம் ₹ 20,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் 2 ஆண்டுகளுக்கு கணக்கிடப்பட்டால், அதன் தேய்மானத் தொகை யாது?
10. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை கணக்கிடுக.
சொத்தின் அடக்கவிலை ₹. 10,000
எதிர்நோக்கும் பயனளிப்புக்காலம் 10 வருடங்கள்
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ₹. 2,000

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

11. ஒரு நிறுவனம், 1.1.2017 அன்று ₹. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக்காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ₹. 10,000. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதன் தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.

பகுதி --- III

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 12 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

$3 \times 3 = 9$

12. தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?
13. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (எதேனும் 3)
14. குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் யாது?
15. 1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ₹ 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவகைச் செலவாக ₹ 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம் 15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.
16. இராஜா நிறுவனம் ஏப்ரல் 1, 2015-ல் இயந்திரம் ஒன்றை ₹ 19,000 க்கு வாங்கியது. அதை நிறுவுவதற்கு ₹ 1,000 செலவழித்தது. நிறுவனம் நிலைத் தவணைமுறையில் 10% ஆண்டுதோறும் தேய்மானமாக நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தருக.
17. அருண் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ₹. 50,000 - க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018 அன்று ₹ . 40,000 - க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத் தவணை முறையில் தேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்படவேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது. விற்பனை இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக.
18. ஒரு நிறுவனம் ₹ 50,000 மதிப்புள்ள கட்டடம் ஒன்றை வாங்கியது. கட்டடத்தின் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள். மேலும் அதன் இறுதி மதிப்பு ₹ 2,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் கணக்கிடுக.

பகுதி --- IV

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

$$4 \times 5 = 20$$

19. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் இயந்திரக்கணக்கு தயாரிக்கவும்.

இயந்திரம் வாங்கிய நாள் 01.01.2016 ; இயந்திரத்தின் விலை ₹. 36,000

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

வண்டிக் கட்டணம் ₹. 2,500 ; நிறுவுதல் செலவு ₹. 1,500
இயந்திரத்தின் வாழ்நாள் 5 ஆண்டுகள்.

20. சுதா நிறுமம் ஏப்ரல் 1, 2008 அன்று ₹. 76,000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கியது.
இயந்திரத்தை நிறுவுவதற்காக ₹. 24,000 செலவு செய்தது. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவேண்டும். இயந்திரம் பயனற்றுப் போனதால் 31 டிசம்பர் 2011 அன்று ₹. 52,000 க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன. இயந்திரக்கணக்கினைத் தயாரிக்கவும்.
21. ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ₹. 4,50,000 - க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ₹. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ₹. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணைமுறையில் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும். மேலும் தேய்மானம் கணக்கினைத் தயாரிக்கவும்.
22. இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ₹. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ₹. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக்கணக்கு மற்றும் தேய்மானக்கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப்பெறுகின்றன.
23. ஜூலை 1, 2015 ஒரு நிறுவனம் ₹. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 20% தேய்மானம் நீக்கப்படவேண்டும். நிறுவனம் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ல் முடிக்கிறது. 31.12.2017 வரை இயந்திரக்கணக்கு தயாரிக்கவும்.